

101
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும இணை இயக்குநர் /
உறுப்பினர் செயலர் அவர்களின் நடவடிக்கைகள்

முன்னிலை: திரு.சி. மதிவாணன், பி.இ.,
திட்ட அனுமதி

நகர் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ்

ந.க.எண். 8002/2021/உதிசு

நாள்: 18.05.2022

திட்ட அனுமதி எண். 142 /2022

உள்ளாட்சியின் பெயர்: கோயம்புத்தூர் மாநகராட்சி

பொருள் : திட்ட அனுமதி - குடியிருப்புக் கட்டிடம் - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமப்பகுதி - கோயம்புத்தூர் மாவட்டம் / மாநகராட்சி - காளப்பட்டி கிராமம் - க.ச. எண். 229/2A2 -ல் 535.96 ச.மீ பரப்புள்ள இடத்திற்கு மனையிட ஒப்புதலும் அம்மனையில் அமையும் உத்தேச Stilt + 5 தளங்களில் 20 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை :
1. மனுதாரர் N.விஜயகுமார், கோயம்புத்தூர் அவர்களின் விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள்: 09.11.2021.
 2. அரசாணை (நிலை) எண்.86, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள் :28.03.2012
 3. அரசாணை (நிலை) எண்.85, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள் :16.05.2017
 4. அரசாணை எண்.18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 04.02.2019
 5. இவ்வலுவலக கடிதம் இதே எண். நாள் : 01.02.2022
 6. கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும தீர்மானம் எண்.33/2020, நாள் :04.11.2020
 7. மனுதாரர் கட்டணம் செலுத்தப்பட்ட கடிதம் பெறப்பட்ட நாள் 19.01.2022 (ம) 04.05.2022.

உத்தரவு:

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம், கோயம்புத்தூர் மாவட்டம் / மாநகராட்சி, காளப்பட்டி கிராமம், க.ச. எண். 229/2A2-ல் 535.96 ச.மீ பரப்புள்ள இடத்திற்கு மனையிட ஒப்புதலும் அம்மனையில் அமையும் உத்தேச Stilt + 5 தளங்களில் 20 குடியிருப்புகள் கொண்ட குடியிருப்பு கட்டுமானத்திற்கு A முதல் D வரை என எல்லையிட்டு வரைபடத்திற்கு ம.வ/கோ.உதிசு.எண். 119/2022 என எண்ணிட்டு மனை ஒப்புதலும், அம்மனையில் அமையும் Stilt + 5 தளங்களில் உத்தேச அடுக்குமாடி குடியிருப்புக்கட்டிட தளங்களின் பரப்பு விபரம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

For ABHI associates

Proprietor. 1

கட்டிடத்தின் பரப்பு விபரம்

Floor Details	FSI Area (m ²)	NON-FSI Area (m ²)	Total Builtup Area (m ²)
Stilt Floor	-	216.44	216.44
First Floor	216.44	-	216.44
Second Floor	216.44	-	216.44
Third Floor	216.44	-	216.44
4 th Floor	216.44	-	216.44
5 th Floor	216.44	-	216.44
Head Room	-	34.82	34.82
Total	1082.20	251.26	1333.46

Total FSI Area 1082.20 Sq.m

மேற்கண்ட உத்தேச அடுக்குமாடி குடியிருப்புக்கட்டுமானத்திற்கு கீழ்க்கண்டவாறு கட்டணங்கள் மனுதாரரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.


1)	வளர்ச்சி கட்டணம்	ரூ.	29,000/-	நாள்	11.01.2022
	காலதாமதக் கட்டணம்	ரூ.	200/-	நாள்	26.04.2022
2)	நன்னிலைக் கட்டணம்	ரூ.	2,500/-	நாள்	17.01.2022
3)	I&A கட்டணம்	ரூ.	3,09,000/-	நாள்	17.01.2022
	காலதாமதக் கட்டணம்	ரூ.	3,000/-	நாள்	26.04.2022
4)	Security Deposit	ரூ.	1,54,500/-	நாள்	19.01.2022
5)	Display Board Charges	ரூ.	1,500/-	நாள்	19.01.2022
6)	CCC கட்டணம்	ரூ.	15,000/-	நாள்	11.01.2022
7)	OSR கட்டணம்	ரூ.	11,84,100/-	நாள்	28.04.2022
8)	Flag Day Fund	ரூ.	2,000/-	நாள்	08.01.2022 Axis bank DD.No.012922

உத்தேச அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி எண் : 142/2022

என்ற எண்ணில் 18.05.2022 முதல் 17.05.2027 வரை 5 (ஐந்து) வருட காலத்திற்கு

கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

For ABHI assessor


Proprietor.


சிறப்பு நிபந்தனைகள்

1. நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி, திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி, திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன்மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.

2. Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building rules under the local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects /licensed surveyors and the structural engineer associated with the development shall ensure the developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
3. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations.
4. The Provision in the G.O.(Ms) No. 17, Housing and Urban Development (UD 4(3)) Development, dated 05.02.2016 relating to installation and use of solar energy system should be followed.
5. கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில், பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, தளப்பரப்பு விகிதம் (FSI), திறவிடங்கள் (Setback) வாகன நிறுத்தம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
6. The Tamil Nadu Government in G.O.Ms No. 112, Housing and Urban Development Department Dated. 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The Promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or Part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority.

For ABHI associates


Proprietor.

7. அரசாணைஎண்.18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை நாள் 04.02.2019 ன்படி திட்ட அனுமதி வழங்கப்பட்ட உத்தேசங்கள், கட்டுமானப்பணி Plinth Level -ல் இடம் நேராய்வு செய்ய மனுதாரர் விண்ணப்பித்து, கட்டுமானப்பணி தொடர Construction Continuance Certificate இவ்வலுவலகத்தில் பெறப்படல் வேண்டும். மேலும் கட்டுமானப்பணி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் (பணிமுடிவு சான்று) Completion Certificate கோரி மனுதாரர் இவ்வலுவலகத்திற்கு விண்ணப்பித்து சான்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

பொது நிபந்தனைகள்

1. திட்டஅனுமதியானது பிரிவு 49 நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (சட்டம் 35-1972)- கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்
2. பிரிவு 80, நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (சட்டம் 35-1972)ன்படி எந்த நபராவது இந்த உத்தரவு அல்லது தீர்மானத்தினால் பிரிவு 49 அல்லது 64(1)-ன்கீழ் மறுக்கப்பட்டிருப்பின் உத்தரவு அளிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் நகர் ஊரமைப்பு இயக்குநர்/அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும உறுப்பினர் செயலர் திட்டஅனுமதி அளித்த பிறகு (i) திட்ட அனுமதி பெற தவறான விவரம் மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ, (ii) சட்டப்படி சரியான வழிமுறைகள் கடைபிடிக்கத் தவறியிருந்தாலோ, உறுப்பினர் செயலர், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் திட்ட அனுமதியினை மாற்றவோ ரத்து செய்யவோ உரிமையுண்டு.
4. (i) அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002-ன்படி மழைநீர் சேகரிப்பு குழிகள் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும். (ii) குளியல் அறை மற்றும் Wash Basin கழிவுநீர் சுத்திகரித்து கழிப்பறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
5. சூரிய வெப்ப கட்டமைப்பு (Solar Water Heating System) அமைக்கப்பட வேண்டும்.
6. மனையில் கட்டிடம் கட்டும்போது Fly Ash Bricks & Materials கண்டிப்பாக பயன் படுத்தப்படவேண்டும்.
7. (i) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்திறவிடங்கள் அதன்படியே நிலை நிறுத்தப்பட வேண்டும். (ii) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும் (iii) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சட்டம் பிரிவு 25 (Water Act) -ன்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்படவேண்டும்.
8. அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 3.11.2004-ன்படி கட்டிடத்தில் U Trap in the septic tank design அமைக்கப்பட வேண்டும்.
9. கட்டிடத்தில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
10. மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத்தடுப்பு சாதனம் பொருத்தப்படவேண்டும்.
11. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும் நிறுவனம் மற்றும் பொறுப்பாளர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஆகியவற்றை மனுதாரர் தம்சொந்த செலவில் செய்துதர வேண்டும்.
12. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவிற்கு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
13. The Applicant / developer and also the architects / Licensed Surveyors and the structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.

BHI associates


Proprietor.

14. வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.
15. கட்டடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.
16. கோயம்புத்தூர் பகுதியானது Seismic Zone - III ஆக வரையறுக்கப்பட்ட பகுதியில் அமைவதால் கட்டிடத்தில் நில அதிர்வை தாங்கும் முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
17. வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும் கூடுதலாகவும் மனையிடத்தில் அபிவிருத்தி செய்து கட்டிடம் கட்டப்பட்டு, அக்கட்டிடத்திற்கு/ வரிவிதிக்கப்படின, அத்தகைய மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சியே (கோயம்புத்தூர் மாநகராட்சி உட்பட) பொறுப்பாகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
18. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளாட்சி சட்டத்தின்படி வரிவிதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும், கூடுதலாகவும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு / மனைப்பிரிவு அபிவிருத்திக்கு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகார பகிர்வின்படி நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57 ன்படி நடவடிக்கை ஏதுவாக எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
19. திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தின் நகலினை மனையிடத்தின் முன்புறத்தில் எந்நேரமும் பார்க்கத்தக்க வகையில் Lamination செய்து காட்சிக்கு (Display) வைக்கப்பட வேண்டும்

திட்ட அனுமதி செயலாணை கடிதத்தினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர் தேவையான உரிமங்களை மற்ற விதிகளின்கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

(Signature)
இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர்
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,
கோயம்புத்தூர்

(Signature)
24/10/20

இணைப்பு

திட்ட அனுமதி வரைப்படங்கள்- 2

பெறுநர்

ஆணையாளர்
கோயம்புத்தூர் மாநகராட்சி
கோயம்புத்தூர்

நகல்

Mr.N.Vijayakumar,
D.No.54, Pillayar Kovil Street,
Kalapatti Village, Coimbatore-641048.
Ph.No.9894027927, E-mail.civiltec.coimbatore@gmail.com

நகல்

TamilNadu Real Estate Regulatory Authority,
No.1A, 1st Floor, Gandhi Irwin Bridge Road,
Egmore, Chennai - 600 008.

For ABHI associatess

(Signature)
Proprietor.



Proceedings of the Commissioner of COIMBATORE CITY MUNICIPAL CORPORATION, Coimbatore

Present : Mr. M PRATHAP, I.A.S.



109

Online Application No. : 162/CP/22-23/0149299

Date : 1/6/2023 8:18:47 PM

B.A No : 162/BPA/2023/00180

B.L No : 162/BL/2023/02/008/00812

BUILDING PERMIT

Sub : Building Permit - COIMBATORE CITY MUNICIPAL CORPORATION Construction of New Constructed Building at S.F.NO.229/2A2 KALAPATTI SF NO 229, KALAPATTI VILLAGE, WARD-008, EAST ZONE - approval of Building Plan Permit issue regarding

Ref : 1. Application of Mr/Mrs 1.V.VISHNU VIJAI, 2.SANTHAMANI VIJAYAKUMAR, Dated : 1/6/2023 8:18:47 PM
2. Technical Approval Date : 24/02/2023

ORDER

Building Permit is granted to Mr/Mrs 1.V.VISHNU VIJAI, 2.SANTHAMANI VIJAYAKUMAR to construct New Constructed Building S.F.NO.229/2A2 KALAPATTI SF NO 229, KALAPATTI VILLAGE, WARD-008, EAST ZONE as per approved plan for Five years from 24/02/2023 to 23/02/2028 subject to the condition as detailed below.

Height of the Building : 18.000 (Mtr)

Number of Dwelling : 0

S.No	Build Floor Name	UsageName	BuildupSqft
1	Lift and Headroom	RESIDENTIAL	374.790
2	Stilt Floor	RESIDENTIAL	2329.730
3	First Floor	RESIDENTIAL	2329.730
4	Second Floor	RESIDENTIAL	2329.730
5	Third Floor	RESIDENTIAL	2329.730
6	Fourth Floor	RESIDENTIAL	2329.730
7	Fifth Floor	RESIDENTIAL	2329.730
Total Sqft			14353.170

S.No	Fees Description	Amount.
1	Scrutiny fee	2700.00
2	Display Board Deposit	10000.00
3	Building Debris Removal	21600.00
4	Under Ground Drainage Deposit	150000.00
5	Building Licence	161850.00
6	Manual Workers Welfare Fund of TNCWW Board Charge	300000.00
Total Amount		645950.00

Receipt No	Receipt Date	Amount	Payment Mode
162/CP/22-23/0194893	24/Feb/2023	645950.00	Online

For ABHI associates

[Signature]
Proprietor.

Schedule - I
Duties and Responsibilities of Owner / Developer / Power of Attorney Holder

S.No.	Condition Name -
1	A Black Board, measuring 2' X 1' and engraving the details of Name of the building owner building License No date of license, extension of period, name of the Contractor, who is executor of the work, in white color, should be displayed in the front of the building so as to enable to find it out easily
2	The approved / revised plan should be made available at the premises, for inspection of the Authorities concerned on demand and enclose all forms mentioned in TNCD BR - submit whenever applicable.
3	Should apply, in the prescribed form the assessment of property tax, for the constructed building as per section 129 of City Municipal Corporation Act 1981, along with a copy of the approved plan, within 15 Days, from the date of completion of building or date of occupation whichever is earlier.
4	The Construction should be only in accordance with the approved plan. No electricity and Water Supply Connection is permissible, for the deviated/unauthorized construction of buildings.
5	If any deviation of approved plan is required, a revised plan should be submitted for approval and construction should commence only after a fresh license is obtained prosecution will be launched against the defaulters, under section 447 of Corporation Act or unauthorized construction will be demolished by the office under section 296 of Corporation Act.
6	The Electricity Service connection if any should be removed, before the commencement of the Construction, in the case of reconstruction of existing building.
7	The new building should not be occupied, unless order is obtained from the Corporation under Section 26, 33 of the Public Health Act.
8	No debris should be dumped on the public streets.
9	Tree planting should be done in the vacant place of the site.
10	Rain Water Harvesting should be provided on completion of the Building
11	Solar Water Heater should be erected on completion of the Building.
12	Mosquito breeding should be controlled in their respective premises, if not a fine of Rs.1000/ will be imposed by the Corporation.
13	Segregation of garbage for disposal should be done by the occupancies, if not a fine of Rs.100/ will be imposed by the Corporation.

For ABHI associatess

E. A. S.
Proprietor

Schedule - II
Duties and responsibilities of Registered Engineer (RE)

S.No.	Condition Name -
1	xiv. All Rules mentioned in TAMILNADU COMBINED DEVELOPMENT AND BUILDING RULES, 2019 should be strictly followed.
2	He shall be responsible for making adequate arrangements to ensure not only that the work is executed as per the approved plans but also is in conformity with the stipulations of the NBC for safe and sound construction and smooth functioning of the services provided in the building and for making adequate provisions for services and equipments and protection from fire hazards as per NBC
3	He shall be responsible to see that the structure serviceable for its intended uses.
4	To inspect the building construction work periodically and maintain such records as cube strength, steel test certificate, etc. as envisaged in NBC. He is responsible for quality of material and execution.
5	He shall on behalf of the owner obtain and submit the progress certificates, completion report and other details required for occupancy certificate and any other report as required under the rule and obtain the same and keep it ready in the site for inspection by competent authorities.
6	He is solely responsible for obtaining the certificates required under this rule from the registered professionals. (Form 2, Form 3, Form 4, Form 5 & Form 6) and it is mandatory to submit all the forms during development stage at construction. (TNCDBR- page no : 132)
7	In the event of any deviations he is the solely responsible to bring it to the notice of the competent authority.
8	In the event of any deviations he is the solely responsible to bring it to the notice of the competent authority.
9	If the services of the registered engineer on record are terminated, he shall immediately inform the competent authority about his termination and the stage of work at which his services have been terminated. The registered engineer appointed as replacement of the preceding engineer shall inform about his appointment on the job and inform the competent authority of any deviation that might have occurred on the site with reference to the approved plan and the stage at which he is taking over the charge.
10	If there are deviations to approved plan or unauthorized additional construction, the same has to be intimated immediately.
11	The registered engineer appointed shall inform the competent authority immediately on termination of the services of the registered structural engineer on record, registered construction engineer on record, or any change of owner or registered developer.
12	He shall instruct the concerned person or agency that adequate provisions are made for ensuring the safety of workers and others during excavation, construction and erection and that the employment of workers are made satisfying the statutory Acts.

For ABHI associatess

E. S. S.
Proprietor.

**Schedule – III
Registered Construction Engineer (RCE)**

All construction works (except the small developments defined in the clause (1) (a) rule 35) shall be carried out under the supervision of a CER.

S.No.	Condition Name -
1	To adhere strictly to the structural drawings, specifications and written instructions of the Registered Structural Engineer on Record and Registered Architect on Record or Registered Engineer on Record
2	To ensure that the structural components are executed without any deviation of the submitted structural drawing and to submit form 7 with Building Completion certificate. (page no:137)
3	To follow the provisions of NBC. or I.S. specifications as regards materials, components, quality control and the process of construction.
4	He shall be responsible to see that the structure serviceable for its intended uses.
5	He is responsible for quality of material and execution.
6	To provide for safety of workers and others during excavation, construction and erection.
7	To bring to the notice of the registered Structural Engineer on record and Registered Architect on record or Registered Engineer on record and situation of circumstances which in his opinion are liable to endanger the safety of the structure. The Registered Architect or Registered Engineer will in turn intimate to the competent authority
8	To deposit with the Registered Architect or Registered Engineer for submission to the competent authority one set of working drawings of the works executed along with the progress certificates before proceeding with the next stage of the work.
9	He/she shall be in overall charge of the site and responsible for overall supervision of the work.
10	He/she shall ensure that the work under his charge is carried out in conformity with the approved drawings and as per the details and specifications supplied by the registered Architect on record or Registered Engineer on record.
11	He/she shall take adequate measures to ensure that no damage is caused to the work under construction and adjoining properties.
12	He/she shall also ensure that no undue inconvenience is caused in the course of his/her work to the people in the neighbourhood.
13	He shall also ensure that no nuisance is caused to traffic & neighbouring people by way of noise, dust, smell, vibration etc. in the course of his/her work. If there are deviations to approved plan/unauthorized additional construction, the same has to be intimated to Registered Architect or Registered Engineer who will in turn will inform the same to the competent authority

For AASHI associates

[Handwritten Signature]
Proprietor.

To,

1. Mr/Mrs. 1.V.VISHNU VIJAI, 2.SANTHAMANI VIJAYAKUMAR,

Address : SF NO 229,KALAPATTI VILLAGE, WARD-008, EAST ZONE

Mobile No : 9842247360

2. Registered Engineer (RE)
3. Registered Construction Engineer (RCE)

FOR COMMISSIONER
COIMBATORE CITY MUNICIPAL CORPORATION

Copy :

1. Commissioner CCMC (To File)
2. Town Planning Section, CCMC.
3. Assistant Executive Engineering - Planning, (NORTH) Zone.
4. Assistant Revenue officer.



For ABHI associatess

E.S. Anand
Proprietor